

Written by
Tuesday, 19 April 2005 19:28 -



ஐந்தாம் பத்திரிகைக்கான செய்தி சில விஷயங்களைத் தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப் பேரவையில் கிறியிசு கிறார். "நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையுமா காவல்துறை. வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும்; அதில் வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற லட்சியம் ஈடேற வேண்டும் என்றால் தமிழகம் அமைதிப் பிங்காவாக விளங்க வேண்டும். எந்த வளர்ச்சிக்கும் முதல் தவையாக இருப்பது அமைதியான சமூகநிலைதான். அதற்கு அமைதிச் சமூகநிலையை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி இன்றியமையாதது. இதன் அடிப்படையில் தான் காவல்துறையை நவீனப்படுத்துவதும் காவல் பணியை மேம்படுத்துவதும் காவலர்கள் நலன்களையும் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகள் ஆகியவற்றை நான் அறிவித்தேன்."

விவசாயம் மற்றும் தொழிற்துறைக்குத் தவையான உட்கட்டுமான வசதிகளைப் பெறுகுவது; கல்வி மருத்துவம் குடிதண்ணீர் குடியிருப்பு முதலிய வசதிகளை உழைக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்துவதன் மூலம் மனித வளத்தை மேம்படுத்துவது; உற்பத்தியைப் பெறுகுவதைப் போலவே நாட்டு மக்களின் வாங்கும் சக்தியையும் விரிவுபடுத்தி சந்தையைப் பெறுகுவது இவையே வளமிக்க வலிமையான நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையுமா என்று ஆக்கப்பிடிவமான முறையில் அதிகாரத்திலுள்ள ஐயெலலிதா சிந்திக்கவில்லை. வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் குறிப்பாக நாட்டின் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்குச் சேன்றவைதான் உறுதிப்படுத்துவதன் மூலம் அமைதிச் சமூகநிலையை உருவாக்கி நாட்டை அமைதிப் பிங்காவாக கிப்பிராமரிப்பதற்குக் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் காவல்துறை என்று தவறான பொருளில் அழைக்கப்படும் போலீசின் வலிமையை அதிகாரத்தைப் பெறுகின்ற நவீனப்படுத்தி ஆயுத தளவாடங்களை மேம்படுத்தி போலீசின் நலன்களைப் பேணப் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகளை செயல்படுத்தி வருகிறார் ஐயெலலிதா. "வளர்ச்சியின் பலன்கள்" மறுக்கப்படும் உழைக்கும் மக்கள் பொங்கி எழுந்தால் அவர்களை அடக்கி ஒடுக்கி அமைதிச் சமூகநிலை உருவாக்குவதற்கும் பிராமரிப்பதற்கும் வேட்டைநாய்களுக்குக் கொழுத்த தீனி போட்டு வைப்பதைப் போல போலீசு படையை எந்நேரமும்

